THE MADRAS LEGISLATIVE ASSEMBLY

LIBRARY
7 MAY 1963
STATE LEGISLATURE, MADRAS

Friday, 1st February 1963.

The House met in the Assembly Chamber, Fort St. George, at half-past eight of the clock, Mr. Speaker (THE HON. SRI S. CHELLAPANDIAN) in the Chair.

I.—QUESTIONS AND ANSWERS.

STARRED QUESTIONS.

ஜில்லா தற்காப்புக் கமிட்டி

31 கேள்வி.—திரு. து. ப. அழகமுத்து :** கனம் நிதி அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—*

"ஜில்லா தற்காப்புக் கமிட்டிகள் நியமனம் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது?"

கனம் திரு. எம். பக்தவத்சலம் : பொது வாழ்வில் பல துறைகளில் பணியாற்றுவோர்க்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், இந்த மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டால், சிறந்த முறையில் செயலாற்றுவதில் இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது.

These district committees have been formed in such a way as to associate with the work representatives from all walks of life. At the same time, it was kept in view that if the number became too large the effective functioning of these committees will be hampered.

திரு. கரு. சீமைச்சாமி : ஜில்லா பாதுகாப்புக் கமிட்டியில் அங்கத்தினர்களாகச் சேர்க்கப்பட்டவர்களில் யாராவது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாரா?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : எனக்குத் தெரிந்தவரை ஜில்லா பாதுகாப்புக் கமிட்டியில் எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களும் எக்ஸ் அபீஷியோ மெம்பர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிலே ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெடினியுவாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது கனம் அங்கத்தினருக்குத் தெரியும்.

திரு. டி. கார்ச்சா கவுடர் : பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் இந்தப் பாதுகாப்புக் கமிட்டியில் இல்லை என்பது அமைச்சருக்குத் தெரியுமா?

கனம் திரு. எம் பக்தவத்சலம் : எல்லா பஞ்சாயத்து யூனியன் தலைவர்களையும் சேர்த்தால் எண்ணிக்கை அதிகமாகப் போய்விடுமென்று சேர்க்கவில்லை. ஆனால் சிறிய மாவட்டங்களில் எல்லா பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் சேர்மன் ஆகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

[1st February 1963

திரு. கரு. சீமைச்சாமி : பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் அதிகப் பொறுப்புள்ளவர்களாகையால் இப்பொழுதுள்ள அவசர நிலைமையில் அவர்களைப் பாதுகாப்புக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் யோசிக்குமா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : முன்பு கூறியதுபோல் எல்லா பஞ்சாயத்து யூனியன் தலைவர்களையும் பாதுகாப்புக் கமிட்டியில் சேர்த்தால் பெரிதாகப் போய்விடும். ஆதலால் எல்லா மாவட்டங் களிலும் அவர்கள் சேர்க்கப்படவில்லை. எனினும், பஞ்சாயத்து யூனியன் ரீதியிலே தனியாக ஒரு பாதுகாப்புக் கமிட்டி அமைக்க லாம் என்ற உத்தேசம் இருக்கிறது. அதில் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சேர்மன் ஆக இருப்பார்.

திரு. இராம. அரங்கண்ணல் : சென்னையில் இது போன்ற மாவட்ட தற்காப்புக் கமிட்டி இருக்கிறதா ? அப்படியிருந்தால் அதில் சென்னையைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : சென்னை நகரில் இன்னும் தனி யாக அமைக்கப்படவில்லை.

திரு. வா. சொ. சு. மணி : பாதுகாப்புக் கமிட்டியில் அங்கத்தினர் கள் சேர்க்கப்படுவது மாவட்ட கலெக்டரின் அபிப்பிராயத்தின் பேரிலா அல்லது அமைச்சர்களைக் கலந்தாலோசித்தா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : மாவட்ட கலெக்டர்களுடைய அபிப்பிராயங்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வாறு அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்ததின் பேரில் அவர் களை அரசாங்கம் பரிசிலனை செய்யும் முறையிலே உத்திரவு போட்டது.

Freedom Guard

* 32 *Q.*—Sri K. A. MATHIALAGAN (on behalf of Sri M. KALYANASUNDARAM) : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) the circumstances under which the "Freedom Guard" volunteers were taken into custody on 23rd September 1962 at Madras;

(*b*) the number of volunteers against whom cases have been registered; and

(*c*) the details of the charges against them.

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (*a*) The 'Freedom Guard' had announced its intention to obstruct and, at any cost, prevent the procession and public meeting organised by the D.M.K. on the 23rd September 1962. In pursuance of this announced intention, the volunteers of the 'Freedom Guard' had assembled in large numbers. A clash between them and the D.M.K. procession become imminent and had to be prevented in order to avert